



சுவனப் பாதை



வெளியீடு: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா, ஜித்தா, சவுதி அரேபியா. இதழ்: 3:4, முஹர்ரம், 1428, பக்கங்கள்-12

P.O.Box-32628, Jeddah-21438, K.S.A, E-Mail : suvanam@gmail.com

ஆஷூரா நோன்பு

- மௌலவி. K.L.M.இப்ராஹிம் மதனி. M.A

முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாள் நோன்பு நோற்பது சன்னத்தாகும் (நபிவழியாகும்). நபி(ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்றார்கள் - யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் அவர்களுக்கு மாறு செய்வதற்காக எதிர்வரும் வருடம் நான் உயிருடன் இருந்தால் 9 ஆம் நாளையும் சேர்த்து நோன்பு நோற்பேன் என்றார்கள். இதனால் முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில் நோன்பு நோற்பது சன்னத்தாகும்.

இந்த நோன்பு ஏற்படுத்தப் பட்டதற்குரிய காரணம்

நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்ற நேரம் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டு இது என்ன நோன்பு என வினவினார்கள். அதற்கு அவர்கள் இது நல்ல நாள், இந்த நாளில்தான் பனூ இஸ்ராயீல்களை அவர்களின் பகைவ (பிர்அவ்)னிடமிருந்து அல்லாஹ் பாதுகாத்தான். அந்த நாளில் மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள், என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், உங்களைவிட மூஸா(அலை) அவர்களை (மதிப்பதற்கு) நான் தகுதியுடையவன் என்று கூறி அந்த (முஹர்ரம் பத்தாம் நாள்) நோன்பை நோற்றார்கள், அந்த நோன்பை நோற்பதற்கு (மக்களையும்) ஏவினார்கள்.

ஆதாரம் : புகாரி

ஆஷூரா நோன்பைப் பற்றியுள்ள ஹதீஸ்கள்

1. ஆஷூரா நோன்பைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி) அவர்கள்

ஆதாரம் : முஸ்லிம்

2. நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்று (மற்ற மக்களையும்) நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)

ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

3. ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்.

ஆதாரம் : முஸ்லிம்

4. எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்

ஆதாரம் : முஸ்லிம்

அன்புச் சகோதர, சகோதரிகளே!

முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில் நபியவர்கள் எதற்காக நோன்பு நோற்றார்கள் என்பதையும் நோன்பைத்தவிர வேறு எந்த சிறப்பு வணக்கங்களையும் செய்யவில்லை

என்பதையும் அறிவீர்கள். நபியவர்களை பின்பற்றும் நாமும் அதைத்தான் செய்ய வேண்டும். அதைவிட வேறு எதையாவது செய்து விட்டு இதுவும் சன்னத்து அல்லது வணக்கம் என்று சொன்னால் அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதர் மீதும் இட்டுக்கட்டுவதாகும். இதற்கு “பித்அத்” என்று சொல்லப்படும்.

எந்த ஒரு வணக்கமும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு 2 நிபந்தனைகள் அவசியமாகும்.

1. அல்லாஹ் வுக்காகவே மட்டும் (இஹ் லா ஸாக) செய்யவேண்டும்.

(தொடர்ச்சி 11 ஆம் பக்கம் ...)

உள்ளே

- ஹிஜ்ரி 1428-ஆம் ஆண்டின் முஹர்ரம்..- 3
- மனிதா! நீ எதற்காகப் படைக்கப்பட்டாய்? -4
- இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகள் - 5
- வாகனத்தை அதிக காலம்... - 7
- முஹர்ரம் மாதத்தின் முதல் 10 நாட்கள் - 8
- அல்லாஹ்வின் அதிசயப் படைப்புகள் - 10

நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா?

-சகோ. அக்பர் அலி - பைன், ஜித்தா

“சுவனப்பாதை” நடத்திய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டியில் இரண்டாம் ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை

முன்னுரை

உலகத்தில் எல்லா பெற்றோர்களும் தம் குழந்தைகள் மீது பாசம், அன்பு, நேசம், அக்கறை கொண்டிருப்பார்கள். இது இயற்கையான ஒன்று, இந்த அன்பில், அக்கறையில் எந்த கலப்படமும், வேறுபாடும் இருக்காது. ஆனால் எல்லா பெற்றோர்களுக்கும் கருத்துக்கள், எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், கனவுகள், பண்பாடுகள், யுக்திகள் இப்படி எல்லாமே வித்தியாசப்படும். அவரவர் விருப்பப்படி தம் குழந்தைகளை வளர்ப்பார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் பலவித யுக்திகளை கையாள்வார்கள். இப்படி குழந்தைகளின் வளர்ப்பில் பல வித்தியாசங்கள் காணப்படும். இதில் சரியான முறையில் வளர்ப்பவர்கள் யார்? யார்? இதனால் பெற்றோருக்கு என்ன லாபம், தொடர்பு இவைகளை நாம் காணலாம்.

என்னைப் பொருத்தவரையில் எனது கருத்துப்படி எல்லா பெற்றோர்களுக்கும் சில தகுதிகள் அவசியம் தேவை. அது முதலில் அவரவர் தத்தம் குழந்தைகளின் மனதை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் நல்ல குணங்களை கண்டறிந்து ஊக்கமளித்து வழிநடத்தி செல்ல முடியும். அதுபோன்ற ஊக்கமும், ஒத்துழைப்புகளும் தான் அவர்களை வாழ்க்கையில் மென்மேலும் உயரச்செய்யும். இது போன்ற நற்காரியங்கள்தான் ஒரு பெற்றோரை நல்லவர்கள் என அடையாளங் காட்டும்.

தகுதிகள்

ஒரு நல்ல பெற்றோருக்கு அவசியம் சில தகுதிகள் வேண்டும். அது போன்ற தகுதிகள் தான் அவர்கள், குழந்தைகளை வளர்த்து பெரிய மனிதர்களாகச் செய்வதுடன் நல்ல குடும்ப தலைவர்களாகவும் நல்ல கணவன், மனைவியாகவும் இருக்கச் செய்யும்.

ஒரு நல்ல பெற்றோர் எப்போதும் தனது குழந்தைகளை அடுத்தவர் முன்பு தரம் தாழ்த்தி பேச மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. மற்றவர் முன்பு தம் குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது தரம் தாழ்த்தி பேசுவது மரியாதைக் குறைவாக பேசுவது, குற்றம் சொல்வது, கிண்டல், கேலி இதுபோன்ற காரியங்கள் குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதுடன் பெற்றோர்கள் மீது வெறுப்பையும், இடைவெளியையும் உண்டாக்கும். அதுபோல் ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவதும் கூடாது.

மேலும் பெற்றோர்கள் தங்கள் விருப்பங்கள், ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது, அவ்வாறு கட்டாயப்படுத்துவதால் அவர்களால் எதையும் ஒழுங்காக செய்ய இயலாமல் போய்விடும். எனவே குழந்தைகளின் மனதை நன்கு அறிந்து அவர்கள் விருப்பத்தை ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டும். சிலர் குழந்தைகளிடம் சரிசமமாக “இந்த சிறு வயதில் உனக்கு இவ்வளவு பிடிவாதமா?” “உனக்கு என்ன தைரியம் எங்களைவிட நீ பெரிய மனுஷனா” என்று வாதம் செய்வதுண்டு. இது மிகவும் நல்லதல்ல குழந்தைகளின் அறிவையும் முடக்கிவிடும். குழந்தைகள் தானே என்று குறைவாக எண்ணாமல் அவர்களை அவர்கள் விருப்பத்திற்கேற்ப செயல்பட விடவேண்டும். அவர்களையும் மதித்து சிறுவயதில் அவர்களை மரியாதையோடு நடத்தினால் அதற்கான பெருமைகள் அனைத்தும் பெற்றோரையே சாரும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்கள் பற்றியும் மனம் விட்டு பேசுவது, நல்லது மற்றும் கெட்டது போன்றவற்றை விவாதிப்பது போன்ற காரியங்கள் குடும்பத்தில் நன்மையை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடைவெளியை விட்டு நெருக்கத்தை உண்டாக்குவது மட்டுமல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும். மேலும் குழந்தைகள் முன் பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வது தவறாகப் பேசிக்கொள்வதும் கூடாது, இதுவும் குழந்தைகளின் மனதை பாதிக்கும். குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது போன்றவைகளும் பெற்றோர்களின் முக்கியமான தகுதிகள் ஆகும்.

பெற்றோர்களின் முக்கியமான கடமைகள்

பெற்றோர்களின் மிக முக்கியமான கடமையாவது, தாம் பெற்ற குழந்தைகளுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, தங்குவதற்கு இடம், அறிவு, கல்வி, ஆதரவு, அன்பு மற்றும் பாசம் போன்றவைகளை அளிப்பது மிக முக்கியமான கடமைகளாகும். எத்தனையோ பெற்றோர்கள் எவ்வளவு பெரிய கஷ்டத்திலும், தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்களின் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்று அவர்களுக்கு கஷ்டம் தெரியாமல் நல்லபடியாக படிக்க வைத்து அவர்களை நல்வழியில் வழிநடத்தி பெரிய மனிதர்களாகவும் நல்ல மனிதர்களாகவும், செய்வதுண்டு. இது பெற்றோர்களின் தியாகம் மட்டுமல்ல இதுவும் கடமைகளில் ஒன்று. என்பது எனது கருத்து

மேலும், ஒருவருக்கு இரண்டு குழந்தைகளோ அதற்கு மேற்பட்டோ இருப்பின் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையில் பாகுபாடு காட்டக்கூடாது. இது மனித இயல்பு நம்மில் எல்லோர்க்குமே ஒன்றின் மீது மட்டுமே ஆசையும், கவனமும் அதிகம் இருக்கும் அவ்வாறு ஒரு குழந்தையின் மீது மட்டும் நாம் அதிக பாசம், அன்பு கொள்ளலாம் அவ்வாறு இருப்பினும் நாம் அதை அதிகம் வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது. எல்லோரையும் ஒரே சமமாக நடத்தவேண்டும் அது அவர்களின் மனநிலையை அதிகம் பாதிப்பதுடன் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.

நாம் நம் குழந்தையை கண்டிப்பாக நம்ப வேண்டும். அவ்வாறு நம்புவதால் மட்டுமே குழந்தைகள் சரியாக இருக்கும் என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஆதலால் நாம் அவசியம் அவர்களை படிக்கின்ற இடம், விளையாடக்கூடிய இடம், பழகுகின்ற இடம், பழகும் நண்பர்களையும் கண்காணித்து வரவேண்டும். நம்புவதும் நம்பிக்கையை வளர்ப்பதும் பெற்றோர்களின் கடமைகளில் ஒன்று. பெற்றோர்கள் முடிந்தவரை பெற்றோராக, தாயாக, தந்தையாக, அவர்களே சகோதர, சகோதரிகளாக, நண்பர்களாக, நல்ல ஆலோசகராக, ஆசிரியர்களாக, வழிகாட்டியாக, சில நேரங்களில் குழந்தையாக நடந்து கொள்வதும் பெற்றோர்களின் கடமையாகும்.

இஸ்லாமியப் பார்வையில் ஒரு நல்ல பெற்றோர்

எல்லா மதமும் அன்பையே போதிக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் எல்லாவற்றிற்கும் நேர் மாறானது. உண்மையும் கூட, உலகத்தில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் மனிதர்களால் மனிதர்களுக்காக உண்டாக்கியது. ஆனால் இஸ்லாமிய சட்டதிட்டங்களோ இறைவனால் மக்களுக்காக இறக்கி வைக்கப்பட்டது. மற்ற மதங்களைப்போல இஸ்லாமியர்கள் அவரவர் விருப்பத்திற்கு வாழமுடியாது. அல்லாஹ்வின் அனுப்பிவைக்கப்பட்ட இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்களின் வழியே நடக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஒரு நல்ல பெற்றோர் எப்படி இருக்கவேண்டும். உண்மையான, அன்பான, முறையான கணவன் மனைவியாக இறைவனை ஜந்து வேளை தொழுது குழந்தைகளையும் சிறு வயது முதலே தொழவும், ஓதவும், தன் வழியில் ஈடுபடவும் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் கடமைகளை பெற்றோர்களும் பின்பற்றி பிள்ளைகளையும் கட்டாயமாக பின்பற்றச் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் மார்க்க விஷயங்களை பிள்ளைகளுக்கு போதித்து அதை முறையாக பின்பற்ற செய்யவைப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை மார்க்க விஷயங்களைக் கற்று அதைப் பின்பற்றச் செய்வதில் பிள்ளைகளை ஆர்வம் காட்ட வேண்டும்.

நாமும் நல்ல கணவன்-மனைவியாக நல்ல பெற்றோராக பிள்ளைகளிடம் இருப்பதுடன் இஸ்லாத்தின் மார்க்க வழிப்படி பிள்ளைகளை வளர்ப்பதுடன் அதுபோல வாழவும் செய்ய வேண்டும். மறுமை நாளில் பெற்றோரின் கடமையாக இறைவன் எதை எதிர்ப்பார்க்கின்றானோ அதை சரிவர அறிந்து செய்ய வேண்டும். இஸ்லாம் என்ற போர்வையில் பிள்ளைகளை சமுதாயத்தின் வெளியே தெரியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வைப்பதும் தவறு. இஸ்லாத்தின் முறைப்படி முஸ்லிம்கள் எல்லாத் துறையிலும் படித்து வளர்த்து எல்லோரும் இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், சமுதாயத்தில் நியாயமான, முறையான, உண்மையான முறையில் நல்ல அந்தஸ்தில் முஸ்லிம்களும் வளர்ந்து வர வேண்டும். முடங்கிக் கிடக்காமல் முஸ்லிம்கள் முன்னேறி வர வேண்டும்.

இன்றைய காலத்தில் முஸ்லிம்கள் ஓரளவு முன்னேறி வருவது வரவேற்கத்தக்கது இதை மென்மேலும் அதிகரிக்க வேண்டும். இஸ்லாமிய சட்டதிட்டங்களையும், நெறிமுறைகளையும் மீறாமல் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் எல்லா துறைகளிலும் வளர்ந்து பங்காற்ற வேண்டும். இதை எல்லா பெற்றோர்களும் முறைப்படி பின்பற்ற வேண்டும்.

முடிவுரை

உலகத்தில் எல்லோரும் நல்ல பெற்றோரே! இருப்பினும் எல்லோருக்கும் ஒரு மதிப்பீடு உண்டு. நூறு சதவிகிதம் யாரையும் மதிப்பிட முடியாது எல்லா பெற்றோரும் ஒரு சில தவறு செய்வதுண்டு நூறு சதவிகிதம் சரியாக இருப்பது ஒரு சில பெற்றோர்களே! பாசம், நேசம், அன்பு, அக்கறை, எண்ணங்கள், விருப்பம், கனவு, திட்டம், ஆசைகள், இப்படி எல்லோருக்கும் பலவிதமான கருத்துக்கள் பலவாறு வித்தியாசப்படும். அவ்வாறு அவரவர்கள் யுக்திப்படி தங்களின் குழந்தைகளை வளர்ப்பதுண்டு இதில் முறையாக பின்பற்றி வெற்றி பெறும் பிள்ளைகளும் உண்டு. பின்பற்றாமல் தோல்வியுறும் பிள்ளைகளும் உண்டு. தவறான வழிகாட்டல்களை கொடுக்கும் பெற்றோரை பின்பற்றி தோல்வியுறும் பிள்ளைகளும் உண்டு. பின்பற்றாமல் வெற்றி பெறும் பிள்ளைகளும் உண்டு. அது அவரவர் சூழ்நிலைக்கேற்ப உண்டாகும்.

ஒருவர் நல்ல பெற்றோரா இல்லையா என்பது அந்த பிள்ளைகளை பொறுத்தே தீர்மானிக்கப்படும். பிள்ளைகள் செய்யும் நற்காரியங்கள், புகழ், பதவி, பணம், உதவி இவைகளும் பெற்றோரை நல்லவர்களாகக் கலாம் பெற்றோர்களின் உண்மையான வாழ்க்கை, தாம்பத்தியம், நல்ல குழந்தைகளை பெற்று வளர்ப்பது, உதவி செய்தல், தர்மம் செய்தல் இஸ்லாத்தை முறையாக பின்பற்றுவதும் கூட நல்ல பெற்றோருக்கு அடையாளமாகும். குழந்தைகள் செய்யும் சில தவறுகள் கூட பெற்றோருக்கு கெட்ட பெயர் வாங்கித் தரும்.

எனது பெற்றோர்கள் என்னை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி, எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்ததுடன், அவர்களும் நல்லமுறையில் நல்லவர்களாக, இஸ்லாத்தை முறைப்படி பின்பற்றி என்னையும் பின்பற்ற செய்தார்களே, அதேபோல் நானும் எனது பிள்ளைகளையும் நல்லமுறையில் இஸ்லாத்தின் சட்டதிட்டம் நெறிமுறைகளையும், நபி(ஸல்) அவர்களின் வழியிலும் தீன் வழியினை போதித்து பின்பற்ற செய்வதுடன் என் எண்ணம், கனவு, ஆசைகள் விருப்பப்படி சமுதாயத்தில் எனது பிள்ளைகளின் திறமைகளை உணர்ந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை நியாயமான முறையான, உண்மையானவர்களாக சமுதாயத்தில் நல்ல பொறுப்பில் அமர்த்தி, நல்ல பெற்றோருக்கான கடமையை எனது பெற்றோர்களைப் போல இன்ஷா அல்லாஹ் நான் சரியாக செய்வேன் என நம்புகிறேன். ●

ஹிஜ்ரி ஆண்டின் முஹர்ரம் மாதம்

- மௌலவி. K.L.M.இப்ராஹிம் மதனி. M.A

ஹிஜ்ரி 1428ம் ஆண்டு என்றால் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் சென்று 1428 ஆண்டுகள் ஆகின்றது என்பதுதான் இதன் பொருள். சென்ற துல்ஹஜ் மாதத்தின் பிறை 11ம் நாள்நாள் 2007ம் ஆண்டின் முதலாம் தேதி. அதை பல மதத்தவர்களும் புத்தாண்டாகக் கொண்டாடினார்கள். இப்படி புத்தாண்டு கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

முஸ்லிம்கள் முஹர்ரம் மாதத்தின் முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுவதில்லை. ஆனாலும் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் எனக்கு ஒரு வயது அதிகரித்திருக்கின்றது என்ற எண்ணம் எல்லோரின் மனதிலும் குடிகொண்ட ஒன்றாகத்தான் இருக்கின்றது.

உண்மை என்னவெனில், அல்லாஹ் நமக்கு வகுத்த வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டது என்பதுதான். ஆகவே ஒவ்வொரு புதிய வருடத்தையும் நாம் சந்திக்கும்போது, இறைவனின் பக்கம் அதிகம் நெருக்கத்தையும் சென்ற காலங்களைப் பற்றி சுய பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்விற்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள் நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் - 59:18

அல்லாஹ் இத்திருவசனத்தில் மறுமைக்காக நாம் செய்தவற்றைப்பற்றி சிந்திக்கக் கூறுகின்றான். மறுமைக்காக

நாம் என்ன செய்திருக்கின்றோம் என்பதை சிந்தித்ததுண்டா? அதற்காக எப்போது சிந்திப்பது?

“நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்கு முன் உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்” என இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது இப்பனு கஸீர்(ரஹ்) அவர்கள் தனது த.ப்சீரில் கூறுகின்றார்கள்,

நமது மண்ணறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கும், மஹ்ஷரில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் விடைகளை தயார் செய்து கொள்வதையே இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. இவ்விரண்டு கேள்விகளுக்கும் விடைகளை தயார் செய்துவிட்டோமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் தினமும் சிந்தித்து அதன்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் சென்ற காலங்களில் நிகழ்ந்த குறைகளைப்பற்றிய கவலையும், அதற்கு உண்மையான தவ்பாவையும் செய்து கொள்ள வேண்டும். எப்படி வர்த்தகர்கள் வருட முடிவில் தங்களின் வியாபாரத்தின் லாப-நஷ்டங்களை தெரிந்து கொண்டு, ஏற்பட்ட நஷ்டங்களை இனிமேல் தவிர்த்து கொள்ளவும்

எதிர் வரும் வருடத்தில் கடந்த காலங்களில் கிடைத்த லாபத்தை விட அதிகம் லாபம் கிடைக்கும் வழிகளைத் தேடுவது போன்று நாமும் சென்ற காலங்களில் நடந்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பா செய்து, எதிர்வரும் காலங்களில் உண்மை மு.மின்களாக மாறுவதற்குரிய வழிகளைத்தேட வேண்டும். இப்படித்தான் ஒரு உண்மையான மு.மினின் நிலை இருக்க வேண்டும். ஆகவே நாமும் நமது கடந்த காலங்களைப்பற்றிய உண்மையான கணக்கெடுப்பை மேற்கொண்டு நமது எதிர்காலத்தையும் நல்வழியில் ஆக்குவோமாக!.

மனிதா நீ எதுக்காக படைக்கப்பட்டாய்!

- M. ஜமீலா.B.A

நாம் வாழக்கூடிய இந்த நவீன கம்யூட்டர் உலகில் மனிதன் விண்ணைமுட்டுமளவு முன்னேறி உள்ளான், இதற்கு மேலும் ஒரு முன்னேற்றம் உண்டா என நினைக்கும் அளவிலுள்ள அசுர வளர்ச்சிதான் இது.

100 ஆண்டுகளுக்கு முன் இருந்த காலத்தையும், இக்காலத்தையும் எடுத்துக் கொண்டால் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருப்பதை எவரும் மறுக்க இயலாது, இந்த அளவிற்கு அறிவை பயன்படுத்தி எல்லா துறையிலும் முன்னேறிய மனிதனின் இன்னொரு பக்கத்தை புரட்டிப் பார்த்தால் அவன் அதான பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு போன்ற நற்பண்புகள் இல்லாமல் மிருகத்தைவிட கேவலமாக தன் மனம் எப்படியெல்லாம் வாழ விரும்புகிறதோ அதற்கு கட்டுப்பாடு, மயங்கி, அடிமையாகி அதன்படி வாழ்ந்து அவனுடைய தனிப்பட்ட வாழ்வில் வீழ்ச்சி அடைந்துள்ளான். இக்காலத்தில் இந்தளவிற்கு ஒரு பக்கம் முன்னேறிக் கொண்டு இருக்கும் மனிதன், ஏன் மற்றொரு பக்கத்தில் இவ்வாறு வீழ்ச்சி அடைந்தான்?

நிச்சயமாக நாம் ஜின் களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம் அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேட்கர்கள் இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (குர்ஆன் 7: 179)

ஐம்புலன்களைக் கொண்டு செயல்படாத மனிதனை கால்நடையைவிட மோசமானவர்கள் என்று கூறுகிறான் இறைவன், இப்படிப்பட்ட சமுதாயத்தைதான் நாம் இன்று காண்கிறோம். ஒழுக்கம் இல்லாமல் எல்லா வகையிலும் வீழ்ச்சி அடைந்துள்ளான். உணவு, உடை, வீடு இதுதான் வாழ்க்கை இதற்கு மேல் ஒரு நோக்கமோ, இலட்சியமோ, குறிக்கோள்களோ இல்லாமல் தன்னுடைய உலக சுகத்தை மட்டும் கருத்தில் கொண்டு பிறருடைய நலன் பாதிக்கப்பட்டாலும் சரி, பிறரென்ன ஒட்டு மொத்த சமுதாயம் பாதிப்படைந்தாலும் சரி, தான் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஆனால் இறைவன் மனிதனை படைத்து அவன் மனிதனாக வாழ்வதற்கு தன்னுடைய இறைவசனங்கள் மற்றும் நபிவழியின் மூலமும் சொல்லி காட்டியுள்ளான். தான் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டுள்ளோம் என்ற நோக்கத்தையே சரிவர புரிந்து கொள்ளாமல் இன்றைய இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் ஒழுக்கத்தில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள் இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்-குர்ஆன் 51: 56)

இதனை நாம் ஒற்றை வரியில் கூறிவிடலாம், ஆனால் இறைவனை வணங்குவது என்றால் என்ன? என்று சரிவர

புரிந்து கொள்ளவில்லை வணக்கம் என்றால் 24 மணி நேரமும் தஸ்பீஹ் மணியை உருட்டிக் கொண்டோ, தொழுது கொண்டோ, நோன்பு நோற்றோ அல்லது இன்ன பிற வணக்கங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமா? அல்லது இந்த உலகம் என்னை கெடுத்து விடும் என்று அஞ்சி காடு, மேடு என துறவறம் போவது என்றர்த்தமா? இஸ்லாமிய வணக்கம் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொண்டால் எளிதாக இருக்கும்.

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருநாள் 3 ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களுடைய இபாதத் எப்படி இருக்கும் என்று விசாரித்து, அவர்களில் முதல் ஸஹாபி, இனி நான் தூங்கவே மாட்டேன், இரவு முழுவதும் விழித்து தொழுவேன் என்றும், இரண்டாம் ஸஹாபி நான் திருமணமே செய்து கொள்ளமாட்டேன் என்றும், மூன்றாம் ஸஹாபி நான் நான் முழுவதும் நோன்பு நோற்பேன் என்று பேசி முடிவெடுத்து கூறுகிறார்கள். இப்படி செய்து தீனை நிலைநாட்ட ஆசைப்பட்டார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், அந்த 3 ஸஹாபிகளிடமும் நான் உங்களைவிட இறைவனை அதிகம் அஞ்சுகிறேன் அப்படி இருந்தும் நான் திருமணம் செய்து இல்லறம் நடத்துகிறேன், சில நாட்கள் நோன்பு நோற்கிறேன் சில நாட்கள் விட்டு விடுகிறேன், நான் இரவில் தொழவும் செய்கிறேன் உறங்கவும் செய்கிறேன் என கூறிவிட்டு யார் என்னுடைய வழிமுறைகளை புறக்கணிக்கிறார்களோ அவர்கள் என்னை சார்ந்தவர் அல்ல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: அஹமது, நஸயீ, புகாரி

மேற்கண்ட நபிமொழியிலிருந்து இறைவன் பார்த்துக் கொள்வான் என்று எந்நேரமும் தொழுவது, நோன்பு நோற்பது மாத்திரம்தான் வணக்கம் என்று புரிந்து கொள்வது தவறு என அறிய முடிகிறது. இறைவன் மனிதர்களை படைத்ததற்கான காரணத்தை மற்றொரு இடத்தில் கூறும்போது

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.

அல்-குர்ஆன் 67:2

மேற்கண்ட வசனத்தில் இருந்து நம்முடைய ஒவ்வொரு செயல்களும் இறைவன் கூறியபடி இருக்க வேண்டும்.

இன்று பெரும்பாலான முஸ்லிம் சமுதாய வீட்டில் இடம்பிடித்து கொண்டு இருப்பது தொலைக்காட்சி. இது வீட்டிற்கு தேவையான சாதனம்தான் என்றாலும் அது எவ்வாறு ஒரு மனிதனின் செயலை (ஒழுக்கத்தை) வீழ்ச்சி அடையச் செய்கிறது என்று நாம் அனைவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இன்று இஸ்லாமிய இல்லங்களுக்குள் செல்லும் போது அழகான முறையில் ஸலாம் கூறி அதற்கான பதிலை செவியுற்று நுழைகின்ற நிலைமாறி எந்நேரமானாலும் திரைபடங்களும், பாடல்களின் ஒலியை கேட்டு கொண்டு நுழைகின்ற நிலைகள்தான் உள்ளது.

ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை யாரும் தவறாக பேசக்கூடாது என்று பல கட்டுப்பாடுகளை அவர்களுக்கு சொல்லி அதன்படி வெளியிலும் நடந்து கொள்ளும்படி கூறுகிறார்கள். ஆனால், சிறு குழந்தைகளின் மனதை மயக்கும் தொலைக்காட்சிகளை வீட்டினுள் வைத்து கண்டதையும் பார்த்து ரசிக்க அனுமதியளிக்கிறார்கள்

(தொடர்ச்சி 6 ஆம் பக்கம் ...)

இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்! பாகம் - 3

(-இப்பனு பஷீர்)

கடந்த இதழின் தொடர்ச்சி...

நான்கு வகை ஜிஹாதில் முதல் இரண்டு வகை ஜிஹாதையும் முறைப்படி அறிவித்து நடத்தும் அதிகாரம் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனை தனி நபர்களோ, தனிக்குழுக்களோ தன்னிச்சையாகவோ மேற்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய அரசு கூட தன்னிச்சையாக வேறொரு நாட்டின் மீது ஜிஹாத் என அறிவித்து விட முடியாது. மத ரீதியான, உலகாதாய ரீதியான, ஒழுக்க ரீதியான என எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தே அது முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு போரிடும்போது கூட பெண்களை, பொதுமக்களை, குழந்தைகளை, மதகுருக்களைத் தாக்கக்கூடாது. விளை நிலங்களைச் சேதப்படுத்தக் கூடாது. மரங்களையோ வீடுகளையோ கொளுத்தக் கூடாது. நிராயுதபாணி வீரர்களை கொல்லக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனைகளை விதிக்கிறது.

மேலும், இறைவன் இந்த ஆட்சியாளர்களை நீதியை நிலைநாட்டும்படி வலியுறுத்துகிறான்

‘உங்களுக்கும், அவர்களின் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும் மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன் மிக்க கிருபை உடையவன்’

(அல்-குர்ஆன் 60:7)

‘மார்க்க (விஷயத்)தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்’.

(அல்-குர்ஆன் 60: 8)

‘நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப் படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாகக் கிக் கொள்கிறார்களோ அவர்கள் தாம் அநியாயம் செய்பவர்கள்’.

(அல்-குர்ஆன் 60:9)

அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுகிற யூத நடைமுறை, இஸ்லாத்துக்கும் இஸ்லாம் காட்டும் அறவழிக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். அதே சமயம் தீமைகள் புயலாய் வீசும்போது மூலையில் முடங்கியிருக்க இஸ்லாம் ஊக்குவிக் கவில்லை. தனது தாய்நாடு மாற்றாரால் ஆக்ரமிக்கப்பட்டு அப்பாவி பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் ஈவிரக்கமின்றி கொல்லப்படும்போது அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் பணிக்கவில்லை. மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகளல்ல என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், ‘ஜிஹாத்’ என்ற பெயரிடப்பட்டு இஸ்லாம் மீது பழி சுமத்தப்படும் வன்முறைச்

சம்பவங்கள் எதுவுமே ஜிஹாத் கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட நான்கு வகை ஜிஹாத்களில் 3-ம், 4-ம் வகைதான் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். ஒரு முஸ்லிம் தன் மனதுடன் போராடி, மன இச்சைகளை வென்று, உளத்தாய்மையை ஏற்படுத்தப் போராடுவதுதான் அவருக்கு கடமையான ஜிஹாத். மேலும், தமது வாழ்விலும் தாம் வாழும் சமூகத்திலும் நன்மைகளை ஏவுவதற்காகவும், தீமைகளை அழித்தொழிப்பதற்காகவும் ஓயாமல் பாடுபடுவதும், அந்த நோக்கத்திற்காக தம்மிடம் உள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதும் ஜிஹாத் தான். இறைத் திருப்தியை பெறுவதே ஜிஹாதின் நோக்கமாக இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் எதிரிகளுடன் போரிடுவதைவிட மனதுடன் போரிடுவது தான் உயர்ந்தது. அதுவே பெரிய ஜிஹாத் (ஜிஹாதே அக்பர்) என நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதே சிறந்த ஜிஹாத் என்றும் நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி வந்த ஒரு மனிதரிடம், “உமது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?” என்றார்கள். அதற்கு அம்மனிதர் “ஆம்!” என்றார். “பெற்றோருக்கு பணிவிடை செய்வதற்கு அரும்பாடுபடு” என்று சொல்லி திருப்பி அனுப்பினார்கள்!”

ஆதாரம்: புகாரி

இன்னொரு சந்தர்ப்பத்தில், பெண்களும் இஸ்லாமிய யுத்தங்களில் பங்கெடுக்க அனுமதி கேட்டபோது” பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜே பெண்களுக்கான ஜிஹாத்” என்றார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) நவீன்றார்கள்: “உங்களில் எவர் ஒரு தீய செயலை காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை தம் மனதால் வெறுத்து ஒதுங்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும்”.

ஆதாரம்: முஸ்லிம்

ஆக நன்மையை ஏவுவதும், தீமைகளுக்கு எதிராகப் பொங்கி எழுவதும் அறவழியில் போராடுவதுமே ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். பொது மக்களுக்குத் தீங்கிழைப்பதும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதும் எந்த நிலையிலும் ஜிஹாத் ஆகாது.

பயங்கரவாதத்தைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு இவ்வாறு தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்க, சில முஸ்லிம்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்களை இஸ்லாத்தின் மீதே குற்றம் சுமத்தி அவதூறுப் பிரச்சாரம் செய்வது கடைநீக்கி அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு. பயங்கரவாதத்தைப் பற்றி இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்களின் கருத்து என்ன? ‘பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களும் தாங்கள்

குர்ஆனையே பின்பற்றுவதாக சொல்கிறார்களே!' என ஒரு சந்தேகம் எழலாம். இஸ்லாத்தின் கொள்கைகளை சில முஸ்லிம்களே சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம். தங்களது தவறான புரிதல்களால் தனது மார்க்கத்திற்குத் தாமே களங்கம் ஏற்படுத்துவதை இவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அத்தகையோரை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கடுமையாக கண்டிக்கிறார்கள். செப்-11 தாக்குதலைக் கண்டித்து மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் தலைவர்கள், அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகளைச் சில வலைத்தளங்களில் தொகுத்து வைத்திருக்கிறார்கள். இத்தாக்குதலை கண்டித்து உடனடியாக அறிக்கை வெளியிட்டவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மார்க்க அறிஞர் எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழக தலைமை இமாம் ஷேக் முஹம்மது சையது தன்தாவி அவர்கள். 'தீவிரவாதம் என்பது இஸ்லாத்திற்கு எதிரி ஆகும். தீவிரவாதத்திற்கும், தனது நாட்டை பாதுகாக்க, ஒடுக்குமுறைக்கு எதிராக போன்ற காரணங்களுக்காக இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கும் ஜிஹாத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம்,

வானுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் போன்றதாகும்' என்பது இமாம் தன்தாவி அவர்களின் கருத்து. இத்தாக்குதலைக் கண்டித்தவர்களில் முக்கியமான மற்றொரு மார்க்க அறிஞர் டாக்டர் யூசுப் அல் கர்ளாவி அவர்கள். 'இஸ்லாம் நல்லிணக்கப் போக்கை விரும்பும் மார்க்கம். இது மனித உயிர்களுக்கு மிகுந்த மதிப்பளிக்கிறது. அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை கொடிய பாவமாக இஸ்லாம் கருதுகிறது.' என இம்மார்க்க அறிஞர் கருத்து தெரிவித்திருக்கிறார். இவர் 1999-லிருந்தே அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப் பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு பாதகம் ஏற்படுத்தும் பயங்கரவாத செயல்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதற்கும் அத்தகைய செயல்களை செய்பவர்கள் யாராக இருப்பினும் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதற்கும் இவையே அத்தாட்சிகள்.

தொடர் அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்.

(4-ஆம் பக்கத் தொடர்ச்சி.. மனிதா ...)

இதனால் அவர்கள் பல தீயவழிகளுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.

அபுஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எந்த தடையும் இல்லாமல் ஆதமுடைய மகன் விபச்சாரத்தின் ஒரு பங்கை அடைகிறான் அவனின் கண்கள் தீயவற்றை பார்ப்பதின் மூலமாகவும், தீயவற்றை அவனின் காதுகள் கேட்பதின் மூலமாக அவனின் மனம் அதை விரும்புகிறது அவனுடைய மர்மஸ்தலம் அதை உண்மைப் படுத்துகிறது.

ஆதாரம்: அஹமது

ஆம்! சின்னத்திரைகளை பார்ப்பதோடு நம் மனது நின்றுவிடாது அதில் வரக்கூடிய நடுகைகளின் உள்ளங்காலில் தொடங்கி உடையலங்காரம் முதல் தலையலங்காரம் வரை பார்த்து தானும் அது போல் அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக பல வரம்புகளை மீறி அன்னிய ஆடவர்கள் முன் சென்று கொண்டு இருக்கின்றனர்.

இஸ்லாம் கூறியபடி இன்று நாங்கள் பர்தாவை கடைபிடிக்கின்றோம் என்று சிலர் அணிந்து கொண்டுதான் செல்கின்றனர் ஆனால் சத்தம் கேட்கும் கண்ணாடி வளையல், கொலுசு, நறுமணப் பொருட்களை மற்றும் மணம்மிக்க பூக்களை உபயோகித்து செல்கின்றனர். வீட்டிற்குள் கணவனின் முன் எவ்விதமான அலங்காரத்தையும் அனுமதிக்கும் இஸ்லாம் வெளியில் செல்லும் போது அவன் வைத்திருக்கும் பூவின் வாடையைக் கூட அன்னிய ஆடவர்களை கவரக்கூடாது என்கிறது.

அறிவிப்பாளர்: அபுமுஸா(ரலி)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன்னுடைய நறுமணம் மற்றவர்களைக் கவரக்கூடிய அளவுக்கு ஒரு கூட்டத்தைக் கடந்து ஒரு பெண் சென்றால் அவள் விபச்சாரி.

ஆதாரம்: அஹ்மது

இன்னும் நமது பெண்கள் பர்தாவை? அணிந்து தலைமுடிகள் பாதி தெரிய வெளியில் செல்கின்றனர். ஒரு முடிகூட வெளியில் தெரியக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் மு..மினான பெண்களுக்கு நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தில் (சாதாரணமாக) வெளியில் தெரியக்கூடியதைத் தவிர வேறு எதையும் வெளிக் காட்டலாகாது.

அல்-குர்ஆன் 24:31

மேற்கண்ட நபிமொழிகளையும், இறைவசனங்களையும் வைத்துப் பார்க்கும் போது நமது எண்ண ஓட்டத்தில் நேரடியாக எந்தத் தவறுகளை செய்யாமல் இருந்தாலும் சிறு சிறு செயல்களில் வரம்பு மீறுவதால் மறுமையில் பெரும்பாவங்களுக்கு சமமான நிலைக்கு நிற்க நேரிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வேளை இந்த செயல்கள் அனைத்தும் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாத பெயர்தாங்கி இஸ்லாமியர்களிடம் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், இஸ்லாத்தை பற்றித் தெரிந்து ஐந்து நேர தொழுகை போன்ற இன்னபிற கடமைகளை செய்து கொண்டே அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கைவிட்டு விடுகின்றனர்.

தன் மனதை பின்பற்றுவதை பார்த்து இறைவன் கூறுகிறான் நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம். எனினும் அவன் இவ்வுலக வாழ்வையே சதமென மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான். அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக. (அல்-குர்ஆன் 7: 176)

இறைவன் கொடுத்த அருட்கொடையான நேரங்களில் அவன் கூறியபடி அனுமதிக்கப்பட்ட வழியில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதாவது வணக்கம், கொடுக்கல்-வாங்கல் இன்னபிற காரியங்கள் என்று 24 மணி நேரமும் அல்லாஹ்வும், அவன் தூதரும் சொன்ன முறையில் செலவிட்டால்தான் இறைவன் கூறிய வணக்கம் மற்றும் அவன் படைத்ததின் நோக்கத்தை நம்மால் நிறைவேற்ற முடியும். ஐந்து நேர தொழுகையில் ஒரு நேரத்திற்காக ஒதுக்கும் அரை மணி நேரம் மட்டும் இறைவனை வணங்கிவிட்டு மற்ற நேரங்களில் ஒழுக்கம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் வாழ்ந்தால் அவன் இறை நம்பிக்கையாளனாக ஒரு போதும் ஆக முடியாது.

தொடர்ச்சி அடுத்த இதழில் ..இன்ஷாஅல்லாஹ்

வாகனத்தை அதிக காலம் உழைக்கச் செய்வது எப்படி?

- அபூசல்மா B.E., M.B.A

வாகனம் வைத்திருப்பவரும், புதிதாக வாங்க நினைப்பவரும் அதிகமாக கவனம் செலுத்துவது நீண்ட நாள் உழைப்பும், அதிகப்படி செலவில்லாத பாராமரிப்புச் செலவும், காலம் சென்றாலும் நல்ல மதிப்புடன் விற்பனை விலை அமைய வேண்டும் என்பதாகும். ஒவ்வொருவரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனத்தை சீரான முறையில் பாராமரித்து வருவதன் மூலம் குறைந்த பெட்ரோல் செலவு, அதிக கால உழைப்பு, இனிய பயணம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை போன்றவைகளை அடையலாம். இந்த தொகுப்பில் குறிப்பாக வாகனம் வைத்திருப்பவர்கள் எவ்வாறு பாராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

முதலில் நீங்கள் வாகனம் ஓட்டும் விஷயத்தில் பின்வருவனவற்றில் கவனம் தேவை:-

1. உங்கள் வாகனத்தின் டயர்களில் சரியான காற்று அழுத்தம் உள்ளதா? என்பதை குறைந்தது மாதத்திற்கு இருமுறை சரிசெய்து கொள்ளுங்கள், எப்பொழுதும் வாகனத்தில் அமர்ந்து பயணிக்கும் முன் வாகனத்தின் டயர்களிலுள்ள காற்று அழுத்தம் சரியான நிலையிலுள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சரியான காற்று



அழுத்தமில்லாமல் வாகனத்தை ஓட்டுவதால் அதிக பெட்ரோல் செலவும், விரைவில் டயர்கள் தேய்ந்தும் விடுகிறது, இதனால் விரைவில் புதிய டயர்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட வேண்டியுள்ளது.

2. வாகனத்தை "ON" செய்தவுடன் அதிக Accelerate செய்யாமல் நிதானமான விதத்தில் Engine-க்கு தகுந்த Accelerate தரவும் அது போல் அதிக நேரம் நிறுத்த வேண்டிய தருணத்தில் எஞ்சினை ஓடவிடாமல் எஞ்சினை நிறுத்துவது சிறந்தது.

3. சரியான வேகத்திற்கேற்ற Gear-யை செலுத்தவும். அடிக்கடி திடீர் வேகம் திடீர் மிக நிதான வேகத்துடன் செல்வதால் பெட்ரோல் செலவு அதிகமாகிறது. அதுபோல் Brake செய்யும்பொழுது சீரான முறையில் Brake-யை அழுத்தவும். அதனால் Brake தேய்மானத்தை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் அடிக்கடி திடீர் Brake போடுவதால் Brake Pad சீக்கிரமாக தேய்வதோடு அல்லாமல் வாகனத்தின் டயரில் ஒரு பகுதியிலும் அதிக தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.


4. தேவையில்லாமல் கிளட்சியோ (Clutch) அல்லது Brake Pedal-யோ மிதித்து கொண்டிருக்க வேண்டாம். நெடுஞ்சாலையில் ஓட்டுபொழுது அதிகப்படியான வேகமில்லாமல் சீரான முறையில் வாகனத்தை ஓட்டினால் அதிக பெட்ரோல் செலவுழிப்பை தடுக்கலாம். Signal போன்ற

இடங்களில் சிலர் தேவையில்லாமல் Clutch-யில் காலை வைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

5. உங்கள் வாகனத்தில் அதிக படபடப்பு (vibration) இருந்தால் Wheel Alignment செய்துக் கொள்ளுங்கள். Wheel Alignment செய்வதால் டயர் தேய்மானத்தை தவிர்ப்பதோடு அல்லாமல் Vibration (படபடப்பு), Steering நேராகவும், ஒரே சீராகவும் அமைத்தல் போன்ற பயன்களை பெறலாம்.

பின்வருவனவற்றில் வாகனத்தின் சில முக்கிய Maintenance service பற்றிப் பார்ப்போம்.

பொதுவாக 3000 கிலோ மீட்டரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிறகு Engine Oil மாற்றுவது நல்லது. முக்கியமாக இது உங்கள் வாகனத்தை பொறுத்தும் மாற்றப்படும் Engine Oil-யின் Brand (தரம்) பொறுத்தது ஆகும். இஞ்சின் ஆயில்கள் உங்கள் வாகனத்தின் இஞ்சினுக்கு பாதுகாப்பாகவும், குளிர்நட்டவும், தேய்மானத்தை தவிர்க்கவும் உதவுகிறது. எனவே மாதத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வாகனத்தின் Engine Oil அளவு சரியாக உள்ளதா என்பதை



கவனித்துக் கொள்ளுங்கள் அதுபோல் Oil Filter-யை ஒவ்வொரு 10,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.

ஒவ்வொரு 20,000 கி.மீக்கு ஒருமுறை Spark plug நிலைமையை சரிபார்த்து தேவைப்பட்டால் புதிய Spark Plug-யை மாற்றிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் Battery-யின் தண்ணீர் அளவு, Brake Pad மற்றும் அதன் Fluid அளவு, Clutch Fluid அளவு, Power Steering-ஆக இருந்தால் அதன் Fluid அளவை சரிபார்ப்பது நல்லது தேவைப்பட்டால் தேவையான அளவு நிரப்பிக் கொள்ளுங்கள்.

Automobile மெக்கானிக் வெர்க்ஷாப் செல்லும்போது மேலே குறிப்பிட்டதை சரி செய்வதோடு அல்லாமல் Clutch Pedal, Brake Pedal, Brake, Steering wheel மற்றும் அதன் தொடர்புகள் Tire & battery போன்றவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஒழுங்கான பாராமரிப்பும், அக்கறையும், சீரான வாகன வேகமும், உங்கள் வாகனத்தை அதிக காலம் உழைக்க வைப்பது மட்டுமில்லாமல் இனிய பயணமாக அமைய உதவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் பயணங்களை இனிமையாக ஆக்குவானாக!

முஹர்ரம் மாதத்தின் முதல் 10 நாட்கள்

- அப்துல் காதிர் (தமாம்)

இஸ்லாமிய(ஹிஜ்ரி) வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை இஸ்லாமிய சமூகம் சரிவர முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

அதன் காரணமாகத்தான், இம்மாதத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு வகையிலான அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதில் தமிழ் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கின்றி கூடுதலான பல அம்சங்களோடு அவற்றை கடமையான செயல்கள் என்றும் இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்றும் நினைத்து வழக்கம் போல் நிறைவேற்றி வருவதை காண்கிறோம்.

இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுவனவற்றில் பிரதானமான ஒன்று முஹர்ரம் மாதம் பிறை ஒன்று முதல் பத்து வரை நடத்தப்படும் சடங்குகள், அவை தொடர்பான சம்பிரதாயங்கள். ஈராக்கிலுள்ள கர்பலா எனும் நகரத்தில் நடைபெற்ற ஒரு போரைச் சுற்றியே இவை அமைந்துள்ளன. இதன் நினைவாக ஷியா பிரிவினரிடையே ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம், தமிழகம் போன்ற பகுதிகளில் சுன்னத்-வல்-ஜமாஅத்தினர் என அறியப்பட்டவர்களிடத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஊடுருவி உள்ளதை இங்கு வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.

முஹர்ரம் பத்தாம் நாளைப் பொறுத்த வரை, வேறு ஒரு காரணத்திற்காக நினைவுபடுத்தி அந்நாளில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நோன்பிருக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க, நமது சமூகம் அதே நாளில் நோன்பிருந்து கொண்டு வேறு காரணங்களை கூறி வருவது வேதனையானது.

இஸ்ரவேலர்களிடமிருந்து நபி மூஸா(அலை) அவர்களை, அல்லாஹ் முஹர்ரம் பத்தாம் நாளில் காத்தருள் புரிந்ததற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பிருக்கும்படி நபி(ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டிருக்க, நமது சமூகமோ அந்நாளை துக்க நாளாக அனுஷ்டிப்பதும் அந்நாளில் ஹஸன்-ஹுஸைன்(ரலி) அவர்களுக்காக நோன்பிருப்பதாக கூறிக் கொள்வதும் அறியாமை மாத்திரமல்லாமல், இணை வைப்புமாகும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு கூட்டத்திற்கு ஒப்பானவர் அந்த கூட்டத்தைச் சேர்ந்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள்,

ஆதாரம்: அப்துலாஹ், அஹ்மத்

எவ்வித உருவ வழிபாட்டிற்கும் அனுமதி இல்லாத மார்க்கத்தில் “கை” போன்று (ஐந்தை உருவகப்படுத்தி) வழிபாடு நடத்தக்கூடியவர்கள் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையான, “யார் பிற சமூக மக்களின் நடைமுறைகளை பின்பற்றுகின்றனரோ அவர்கள், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே” என்ற வாக்கை எண்ணிப் பார்க்க கடமைப்பட்டுள்ளனர். மற்றும் ஓர் அறிவிப்பில், “அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களல்ல” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நபிமொழிகள் மூலம் அத்தகையோர் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறியவர்களாகவே கணிக்கப்படுவர். தீவிரமான ஷியா பிரிவு முஸ்லிம்களும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் படிப்படியாக தங்களது “கை” சின்னத்தை தெருமுனைக்கு கொண்டு வந்து முஹர்ரம் பிறை ஒன்று முதல் பத்து நாட்களும் சடங்கு செய்து வருகின்றனர். (இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் போன்றவர்களால் வீதிமுனைகளில் நிறுத்தப்பட்டுள்ள வினாயகர் சிலைகளைப்

போல) தாயத்து, தட்டு போன்றவற்றை தொழிலாக செய்துவரும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் இந்த “கை” சின்னத்திற்கு பத்து நாட்களும் சாம்பிராணி சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன (பத்து நாட்களுக்கு வினாயகர் சிலைகள் பூஜை செய்யப்படுவது போல) பின் முஹர்ரம் பத்தாம் நாள் கொடுமான ஆயதங்களால் தங்களை தாங்களே தாக்கிக் கொண்டு இந்த “கை” சின்னத்தை பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக பவனி வந்து ஓரிடத்தில் கூடி கலைகின்றனர். (வினாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் கரைத்து மாசுபடுத்தி பின்னர் கலைந்து செல்பவர்களைப் போல).

இங்கு நாம் சுட்டிக்காட்டியிருப்பது ஒப்பீட்டுக்காக மட்டுமே. அதுவும் ஒருசில விஷயங்களை மாத்திரமே. விரிவஞ்சி விளக்கங்களை தவிர்த்துள்ளோம். இந்த சிறிய ஒப்பீட்டில் இருந்தே இவை எந்த அளவிற்கு மாற்று மதத்தவரின் வணக்க வழிபாடுகளை ஒத்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம். இவை தெளிவான இணைவைப்பு என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

சிலர் மேற்குறிப்பிட்ட சடங்குகளை தவிர்ந்து கொண்டாலும், வேறு சில வழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர். அவற்றில் தமிழக கிராம அளவில் பிரசித்தி பெற்ற ஹஸன் மற்றும் ஹுஸைன்(ரலி) அவர்களின் ஃபாத்திஹா முக்கியமான ஒன்றாகும்.

முஹர்ரம் பத்தாம் நாள் அன்று கர்பலா யுத்தத்தின் நினைவாக அரிசி மாவில் கொழுக்கட்டைகள் செய்து அந்நாளில் (அப்போரில்) உயிர் நீர்த்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதும் பழக்கம் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக அப்போரில் வெட்டுப்பட்ட கை, கால், தலைகளை உருவகப்படுத்த இக்கொழுக்கட்டைகள் உருண்டையாகவும், நீளமாகவும் உருவாக்கப்படுகின்றன. நாங்கள் பாஞ்சா (கை உருவத்தை) தூக்குவதில்லை என பெருமைப்பட்டுக் கொள்ளும் சுன்னத்-வல்-ஜமாஅத்தினர் தான் இத்தகைய கை, கால், தலை கொழுக்கட்டைகளை உருட்டி (படையல்) விழா நடத்துக்கின்றனர்.

இச்சடங்கு சம்பிரதாயங்கள் சில இடங்களில் வெவ்வேறு விதமாக கடைப்பிடிக்கப்படுவதும் உண்டு. நமது நோக்கம் அவற்றை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அல்ல. எனவே பரவலாக அறியப்பட்ட இரு விஷயங்களை மட்டுமே இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம்.

பொதுவாகவே ஒரு பித்அத் (நூதன அனுஷ்டானம்) நுழையுமானால், அங்கு ஒரு சுன்னத் (நபிவழி) மறைந்துவிடும். இங்கே மேற்குறிப்பிட்ட விஷயங்கள் பித்அத் என்ற அளவுகோலையும் தாண்டி, ஷிர்க் (இணை வைப்பு) என்கிற அபாய கட்டத்தை தொட்டு விடுகின்றன என்பதனை உணர அல்லது உணர்த்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அப்படியானால், முஹர்ரம் மாதம் குறித்து குர்ஆன் மற்றும் நபிமொழி வாயிலாக நமக்கு கிடைப்பது என்ன? என்பதனை முழுமையாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

முதலாவதாக, அல்குர்ஆனைப் பொறுத்தவரை,

முழு வருடத்தின் நான்கு மாதங்களை போர் செய்ய தடை செய்யப்பட்ட கண்ணியப்படுத்தப்பட்ட மாதங்களாக குறிப்பிடுகின்றது. அந்த நான்கு மாதங்கள் ரஜப், துல்கஅதா, துலஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியவைகளாகும்.

இன்னும் அத்தியாயம் அல்ஹஜ்ஜின் 32ஆம் வசனத்தில் குறிப்பிடும் போது,

“யார் அல்லாஹ் வின் அத்தாட்சிகளை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவரது உள்ளத்திலுள்ள தகவலின் அடையாளமாகும்” என்று குறிப்பிடுகின்றான். அதே அத்தியாயம் 36ஆவது வசனத்திலும் இதே போன்றே குறிப்பிடுள்ளதையும் காணலாம்.

அதேபோல், ஹதீஸைப் பொறுத்தவரை,

1. முஹர்ரம் மாதத்தை “அல்லாஹ்வின் மாதம்” என ரஸூல்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆதாரம் : முஸ்லிம்

2. முஹர்ரம் பத்தாம் நாள் நபி மூஸா(அலை) அவர்களை அல்லாஹ் இஸ்ரவேலர்களிடமிருந்து பாதுகாத்ததாக நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆதாரம் : முஸ்லிம்

3. முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் இதே காரணத்திற்காக அதாவது மூஸா(அலை) அவர்களை பாதுகாத்ததற்காக நபி(ஸல்) அவர்கள் நோன்பிருந்து உள்ளார்கள்.

ஆதாரம் : முஸ்லிம்

4. முஹர்ரம் பிறை 9 மற்றும் 10ல் நோன்பிருக்கும்படி தனது தோழர்களை அறிவுறுத்தி உள்ளார்கள்.

ஆதாரம் : முஸ்லிம்

ஆக, முஹர்ரம் மாதத்தில் நாம் செய்யக்கூடிய அமல்களாவன: நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோன்பிருப்பதும், அம்மாதத்தை கண்ணியப்படுத்தும் முகமாக திக்குகளை மற்றும் நஃபிலான வணக்கங்களை அதிகப்படுத்துவதுமேயாகும்.

வல்ல அல்லாஹ் நமக்கு அத்தகைய பண்பையும், பக்குவத்தையும் தந்தருள்வானாக.

முட்டை ஆகாத உணவா?

இயற்கையில் கிடைக்கும் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்று முட்டை. இதில் எளிதில் ஜீரணிக்கும் புரோட்டீன்களும் சத்துப் பொருட்களும், ஏராளமான மதிப்பு மிக்க தாதுப் பொருட்களும் காணப்படுகின்றன. அதே சமயம் சிறிதளவு வேண்டாத விஷயங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக முட்டையை முழுமையாக வெறுத்து ஒதுக்குவது சரியாக இருக்க முடியாது.

முட்டை என்றதும் அதில் அடங்கி இருக்கும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் தான் உடனடியாக நினைவிற்கு வரும். இந்த இரண்டுமே இருதய ரத்த நாளங்களுக்கு கெடுதல் செய்பவை என்பதால் பலர் முட்டையை தொடுவதற்கு பயப்படுகிறார்கள். இந்த பயம் தெளிய வேண்டுமானால் முதலில் இந்த இரண்டையும் பற்றி தெளிவாக அறிய வேண்டும்.

கொலஸ்ட்ரால் என்பது ஏதோ நாம் சாப்பிடுகிற பொருட்கள் மூலம் தான் உடம்பில் சேருவதாக கருதுகிறார்கள். அதுபோல அது ஆகாத பொருள் என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளது. இந்த இரண்டுமே தவறு. ஏனெனில் நமது உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட்ராலுக்காக ஏங்கி தவிக்கும். கொலஸ்ட்ரால் இல்லாவிட்டால் உடம்பு வளர்ச்சி என்பதே இருக்காது. உடம்பில் காணப்படும் 80 சதவீத கொலஸ்ட்ரால் உடம்பே உற்பத்தி செய்து கொள்கிறது. நீங்கள் கொஞ்சமாக சாப்பிட்டாலும் சரி, அதிகமாக சாப்பிட்டாலும் சரி, இது தானாக நடந்து கொண்டே இருக்கும்.

செல்களில் காணப்படும் கொலஸ்ட்ரால்களால் பெரும்பாலும் நன்மை நடக்கிறது. ரத்தத்தில் சேமிக்கப்படும் வெறும் 7 சதவீத கொலஸ்ட்ரால் தான் பிரச்சினையை உண்டு பண்ணும். அதுவும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்தால் ஒழிய (அப்படி நடந்தால் ரத்த நாளங்களின் சுவர்கள் கடினமாகி இதயத்திற்கு ஆபத்து ஏற்படும்) பிரச்சினை எதுவும் இல்லை. இது தெரிந்து தானோ என்னவோ, இயற்கையே முட்டையில் ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு பொருளை வைத்துள்ளது. அதன் பெயர் **lecithin** என்பதாகும். இது முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மேற்படி சிக்கலை உண்டு பண்ணி விடாமல் தடுக்கிறது.

பொதுவாக முட்டையில் எதைச் சாப்பிட்டால் ஆகாது என்று கருதப்படுகிறதோ, அதே மஞ்சள் கருவில் தான் இந்தப்

பொருள் உள்ளது என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

ரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும், உணவில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்கலாம். அவர்களை கொலஸ்ட்ரால் தேவையாளிகள் (**cholesterol responders**) என்று சொல்லலாம். வழக்கமாக உணவு மூலம் கொலஸ்ட்ரால் அதிக அளவில் கிடைக்கிறது என்றால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ரால் உடம்பு தானாகவே குறைத்துக் கொள்ளும். ஆனால் இத்தகைய நபர்களுக்கு உணவு மூலமாக கிடைக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, உள்ளூக்குள் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ரால் குறைக்கும் விதையை உடம்பு செய்யாது. கொலஸ்ட்ரால் விஷயத்தில் இவர்கள் பிரச்சினைக்குரிய நபர்கள் என்பதால் சற்று உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியுள்ளது.

முட்டையின் மஞ்சள் கருவில் **arachidonic acid** என்ற அதி முக்கியமான அமிலம் காணப்படுகிறது. இது மனித உடம்புக்கு மிகவும் தேவையான ஒரு கொழுப்பு அமிலம் ஆகும். உடம்பின் வளர்சிதை மாற்றத்துக்கு தேவையான இந்த அமிலம் மனிதர்களில் 20 சதவீதம் பேருக்கு பற்றாக்குறையாக இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. ஒருபுறம் நன்மை செய்யும் இந்த அமிலம் இன்னொரு புறம் ஆபத்தையும் உண்டு பண்ணுகிறது. அதாவது பல்வேறு நோய்-நொடிகளை உண்டு பண்ணும் பொருட்களில் இது மூலக்கூறாக அமைந்து உள்ளது. இத்தகைய பிரச்சினை உள்ள நபர்களை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களாக கருதலாம். இந்த சிக்கலை சமாளிக்க **arachidonic acid** மற்றும் ஒமேகா-3 அமிலங்கள் இடையே சம விகித நிலையை கடைப்பிடித்தால் போதும். (ஒமேகா-3 அமிலம் மீன் மற்றும் மீன் எண்ணெயில் அதிகமாக காணப்படுகிறது.) இந்த இரண்டையும் ஒழுங்காக பார்த்துக் கொண்டால், நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை என்ன, 10 முட்டை சாப்பிட்டாலும் ஒரு பிரச்சினையும் வராது. தற்போது நிறைய சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆர்கானிக் முட்டைகள் வந்து விட்டன. இந்த முட்டைகளில் ஒமேகா-3 அமிலமும் வேண்டிய அளவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, முட்டை என்பது நிச்சயம் ஆரோக்கியமான உணவுதான்.

நன்றி : தினகரன்

தொகுப்பு : முஹம்மத்

அல்லாவற்றின் அற்புதப் படைப்புகள்

ஆங்கில மூலம்: ஹாரூன் யஹ்யா தமிழில் : அபு இஸராரா

**நோய்க் கிருமிகளை ஒழிப்பதில்
எறும்புகளும், பறவைகளும்
ஒன்றிணைந்து செயலாற்றும் அற்புதம்**

உலகெங்கும் பரவி இருக்கும் நோய்க்கிருமிகள் நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதுடன், நோய்கள் பரவவும் காரணமாக அமைந்துள்ளது. இந்த நோய்க்கிருமிகள் மனித நலத்திற்கு கேடு விளைவிப்பது போன்று உலகில் வாழும் மற்ற உயிரினங்களின் உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே மனிதர்களாகிய நாம், நம்மை நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது போல, நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படும் மற்ற உயிரினங்களும் நோய்க்கிருமிகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மற்ற உயிரினங்களை ஆய்வு செய்ததில், நோய்க்கிருமிகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அவைகளும் சில நோய் தடுப்பு முறைகளை கையாளுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.

உதாரணத்திற்கு எறும்புகள் நோய்க்கிருமிகளை தடுக்கவேண்டிய திராவகம் போன்ற ஒரு வகைத் திரவப்பொருளை உற்பத்தி செய்கின்றன. இந்தத் திரவப்பொருளை தங்கள் உடலில் பரவச் செய்வதுடன், தங்களது கூடுகளின் சுவர்களிலும் தடவுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், எறும்புகள் தங்களது உடலை மட்டும் அல்ல, தங்களது வசிப்பிடத்தையும் நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்கின்றன.

இத்தனை சிறிய படைப்பு எப்படி இவ்வளவு அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது? இத்தனை சிறிய படைப்புகளான எறும்புகளின் அறிவுபூர்வமான செயல்பாடு இத்தோடு நின்றுவிடவில்லை, இதற்கு மேலும் தொடர்கிறது. ஒரு எறும்பிற்கு நோய்க்கிருமிகள் என்றால் என்னவென்று தெரியாதது மட்டுமல்லாமல், அந்த நோய்க்கிருமிகளிலிருந்து தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதும் தெரியாது. எறும்பு, முதலில் நோய்க்கிருமிகளைப் பற்றி அறிந்திருந்தால் அல்லவா அதனைத் தடுக்கும் மருந்து என்னவென்பதை அறிந்திருக்க முடியும். அப்படியெனில் நோய்க்கிருமிகளை தடுக்கும் மருந்தை எப்படி எறும்பு கண்டுபிடிக்கிறது?

இது பற்றி நாம் இப்போது ஆய்வு செய்வோம்.


பொதுவாக மனிதர்கள் நோய்க்கிருமிகளை தடுக்கும் மருந்துகளை ஊசி மூலமாக தங்களது உடலில் செலுத்திக் கொள்கின்றனர். இத்தகைய நோய்த் தடுப்பு மருந்துகள் ஆய்வுக் கூடங்களில் பல ஆய்வுகளுக்கும், சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, மனிதர்கள் பயன்படுத்த உகந்ததுதான் என்பதை அறிந்த பின்பே, மனிதர்கள் மருந்தாக பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் இந்த நோய்த்தடுப்பு மருந்துகளை மிகுந்த கவனத்துடன் ஆய்வு செய்து மனிதன் மருந்தாக பயன்படுத்த உகந்ததுதான் என சான்றிதழ் வழங்கிய பின்பே மனித உபயோகத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இல்லையெனில் இந்த நோய்த்தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு பயன்படாததுடன், சிலவேளைகளில் ஆபத்தாகவும் முடிந்துவிடும்.

ஆனால் எறும்புகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை ஆய்வு செய்து பயன்படுத்தக்கூடிய அறிவு இல்லை, அல்லது அவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று எறும்புகளுக்கு யாரும் பயிற்சியும் கொடுக்கவில்லை. தவிர எறும்புகளால் ஆய்வுக் கூடங்களுக்குச் சென்று ஆய்வு செய்யும் ஆற்றலும் இல்லை. அவ்வாறு கற்பனை செய்து பார்ப்பதுகூட அறிவிற்கு எட்டாததுதான். இருப்பினும் எறும்புகள் தாங்கள் இந்த உலகத்தில் தோன்றும் போதே இத்தகைய அறிவுடன் பிறக்கின்றன.

அப்படியெனில் எறும்புகளுக்கு இத்தகைய அறிவை, தலைசிறந்த ஆற்றலை உடைய ஒன்றுதான் வழங்கியிருக்க வேண்டும்?. அந்த ஆற்றல் எது? அல்லது அத்தகைய ஆற்றலை உடையவன் யார்?.

உயிர்கள் மற்றும் நாம் வாழும் உலகங்கள் எல்லாவற்றையும் படைத்து, அகிலமெல்லாம் ஆட்சியதிகாரம் செலுத்துகிறானே வல்ல அல்லாஹ், அவனே, அத்தகைய ஆற்றலை உடையவன். நம்மையெல்லாம் படைத்து, பாதுகாத்து இரட்சிக்கும் வல்ல அல்லாஹ்வே எறும்புகளுக்கு நோய்க்கிருமிகளிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவை வழங்குகிறான்.

இப்போது நாம் பறவைகள் எவ்வாறு தங்களை நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றன என்பதை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். மனிதர்களை நோய்க்கிருமிகள் தாக்குவது போல பறவைகளும் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் எறும்புகளின் உடம்பில் நோய்க்கிருமிகளை தடுப்பதற்கு என உருவாகும் ஒருவித திராவகத்தைப் போல, பறவைகளின் உடலில் உருவாவதில்லை. இருப்பினும் பறவைகள் நோய்க்கிருமிகளைத் தடுக்க நடைமுறையில்



சாத்தியமுள்ள சற்று வித்தியாசமான, அதே சமயம் எறும்புகள் செய்யும் அதே முறையை பின்பற்றுகின்றன.

பறவைகள் எறும்புகளின் கூடுகளுக்குச் சென்று, எறும்புகள் தங்களின் சிறகுகள் மீது ஊர்ந்து திரியும் வரை காத்திருக்கின்றன. பறவைகளின் சிறகுகளில் உள்ள உணவுத்துகளை தேடிவரும் எறும்புகள், பறவைகளின் சிறகுகளில் ஊர்ந்து திரிகின்றன. இவ்வாறு எறும்புகள் பறவைகளின் இறகுகளில் ஊர்ந்து திரியும்போது, எறும்புகளின் உடலில் உருவாகும் நோய்க்கிருமிகளைத் தடுக்கும் திராவகம், பறவைகளின் இறகுகளிலும் பரவும். இதனால் பறவைகளின் உடலில் பரவும் நோய்க்கிருமிகளும், எறும்புகளால் தடுக்கப்படுகின்றது. எறும்புகளின் உடலில் உருவாகும் ஒருவித திராவகம், தங்களது உடலில் உள்ள

நோய்க்கிருமிகளையும் தடுக்கும் என்கிற விபரம் பறவைகளுக்கு எப்படித் தெரியும்?

மனிதர்கள் கூட நீண்ட காலம் ஆய்வு செய்த பின்பே எறும்புகளின் உடம்பில் உருவாகும் ஒருவிதத் திராவகம் நோய்க்கிருமிகளை தடுக்கும் என்பதைக் கண்டறிந்தனர். அதிலும் உயிரினங்களை பற்றி விபரமாக அறிந்தவர்கள் சிலரைத் தவிர, எத்தனையோ மனிதர்களுக்கு மேற்கூறப்பட்ட விபரம் தெரியாது. ஏன்? இந்த கட்டுரையை வாசிக்கும் நீங்கள் கூட இப்போதுதான் இந்த விஷயத்தை அறிந்திருப்பீர்கள். இல்லையா? ஆனால் ஐந்தறிவுள்ள பறவைகள் தாங்கள் பிறக்கும் போது இத்தகைய விபரங்களை அறிந்தவைகளாகத்தான் பிறக்கின்றன. அத்துடன் எறும்புகளின் உடம்பில் உருவாகும் ஒருவிதத் திராவகம் நோய்க்கிருமிகளை தடுக்கும், அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் பறவைகளுக்கு யாரும் கற்றுக் கொடுக்கவும் இல்லை.

உண்மையென்னவெனில் எறும்புகளின் உடம்பில் உருவாகும் ஒருவிதத் திராவகம் நோய்க்கிருமிகளை தடுக்கும், அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் பறவைகள் அறிந்திருக்கின்றன என்கிற விபரம் நம்மையெல்லாம் ஒரு நிதர்சனமான ஒரு உண்மையை நோக்கி அழைத்துச் செல்கிறது. அந்த உண்மையென்னவெனில் உயிர்கள் மற்றும் நாம் வாழும் உலகங்கள் எல்லாவற்றையும் படைத்து, அகிலமெல்லாம் ஆட்சியதிகாரம் செலுத்துகிறானே வல்ல அல்லாஹ், அவனே, அத்தகைய ஆற்றலை எறும்புகளுக்கும், பறவைகளுக்கும் கற்றுத் தந்தான். நம்மையெல்லாம் படைத்து, பாதுகாத்து இரட்சிக்கும் வல்ல அல்லாஹ்வே எறும்புகளுக்கும், பறவைகளுக்கும் நோய்க்கிருமிகளிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவை வழங்குகிறான்.

அல்லாஹ், அவனே உயிரினங்களை படைத்ததாகவும், அத்தகைய படைப்பாற்றல் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்கு அத்தாட்சியாகும் என கூறுகின்றான்.

“இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப்பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும்

(நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.”

அல்குர்ஆன் 45:4

மேலும் வல்ல அல்லாஹ் படைத்த படைப்பினங்கள் யாவும், அவனது கட்டளைக்கு உட்பட்டவை என அருள்மறை குர்ஆனிலே சுட்டிக்காட்டுகின்றான்:

“..அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்: வானங்கள், பூமியில் உள்ளவையாவும் அவனுக்கே உரியவை, இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன..”

அல்குர்ஆன் 2:116

சரியான பார்வை

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: **“உங்களை விட (வசதிவாய்ப்பில்) குறைவானவர்களின் பக்கம் பாருங்கள்! உங்களை விட (வசதி வாய்ப்பில்) மேலானவர்களின் பக்கம் பார்க்க வேண்டாம்! அல்லாஹ் உங்களுக்கு அருளியுள்ள அருட் கொடைகளை நீங்கள் கறைவாக மதிப்பிடாமலிக்க இதுவே மிகப் பொருத்தமானதாகும்.”**

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: **தங்க நாணயங்கள் வெள்ளிக் காசுகள், பழங்கள், துணிமணிகள் ஆகியவைகளின் அடிமை (இவைகளை அனுபவிப்பதிலேயே முழுகிவிட்டவன்) நாசமாகி விட்டான். அவன் கொடுக்கப்பட்டால் பொருந்திக் கொள்வான். கெடுக்கப்படாவிட்டால் பொருந்திக் கொள்ளமாட்டான்.**

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

ஆதாரம் : புகாரி

முதல் பக்கத் தொடர்ச்சி...(ஆஷூரா ..)

2. நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைப் பிரகாரம் செய்யவேண்டும்.

இந்த இரண்டில் ஒன்று இல்லையென்றாலும் அந்த வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதற்கு ஆதாரமாக குரத்துல் கஹ்ஃபு அத்தியாயத்தின் கடைசி வசனத்தைப் பார்க்கவும். நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக (மார்க்கமாக) ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) அவர்கள்.

ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

இன்று முஸ்லிம்களில் பலர் இந்த நாட்களில் பல தவறுகளைச் செய்கின்றார்கள். அதாவது குறிப்பிட்ட உணவுப்பண்டங்களை சமைப்பது, உடம்பில் இரத்தத்தை ஓட்டுவது, மக்களை ஒன்று கூட்டி குறிப்பிட்ட சில வணக்கங்களை செய்வது, இன்னும் இது போன்ற

எத்தனையோ செயல்களை செய்கின்றார்கள். இவைகள் அனைத்தும் **“பித்தஅத்”** என்னும் பாவமான செயலாகும். மேலே கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு மாற்றமானதுமாகும். இப்படிப்பட்ட வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளாதிருப்பது மட்டுமல்லாமல் நாளை மறுமையில் தண்டனையும் வழங்குவான். இவைகளை நபி(ஸல்) அவர்கள் செய்யவில்லை என்று தெரிந்த பின்பும் நாம் செய்தால் அல்லாஹ் விடத்தில் பெரும் குற்றவாளிகளாக கருதப்படுவோம். ஆகவே, முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில், நோன்பை மாத்திரம் சிறப்பு வணக்கமாக செய்யுங்கள். இதுதான் நபி வழியாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் நபிவழி நடந்த நன்மக்களாக வாழ்ந்து மரணிக்கச் செய்வானாக



அறிவு மற்றும் பரிசுப் போட்டி - 3:4

போட்டிக்குரிய கேள்விகள்

1. ஆரம்பகால 16 மாதங்களில் நபி(ஸல்) அவர்கள் எத்திசையை கிப்லாவாக கொண்டிருந்தார்கள்?
2. தொழுகையில் தும்மினால் அல்லஹ்துலில்லாஹ் சொல்ல வேண்டுமா?
3. முன்னறிவிப்பின்படி இறுதி காலத்தில் வரவிருக்கும் மாபெரும் பொய்யன் யார்?
4. அறுநூறு இறக்கைகள் கொண்ட மலக்கு யார்?
5. மூஸா(அலை) அவர்கள் பிரஅவ்னை கொன்ற நாள் எது? “இந்த நாள் நோன்பு நோற்குமாறு நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்”
6. தற்கொலை செய்து கொள்பவருக்கு மறுமையில் நரகமா? அல்லது சொர்க்கமா?
7. அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் அறுத்து பலியிடுவது அதாவது குர்பானி கொடுப்பதும் ஷர்க்கை சார்ந்ததா அல்லது சிறுபாவமா?
8. யாரை சந்திந்தால் நபி(ஸல்) அவர்கள் இந்த துஆவை ஒதி பிரார்த்திப்பார்கள் அத்தஹிபில் பல்ஸ ரப்பந் நாஸ் வஇஷ்.பி, அன்த்தஷ் ஷா.பி, லா ஷி.பா.அ இல்லா ஷி.பா.உக்க, ஷி.பா.அன் லா யு.காதிரு சகமன்.
9. நாளை மறுமையில் இதன் நீரை யார் அருந்துகிறாரோ அவர் ஒருபோதும் தாகமடைய மாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
10. திரைக்குள் இருக்கும் கண்ணிப்பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்த நபி யார்?
11. நபி(ஸல்) அவர்கள் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயது என்ன? நபியாக்கப்பட்டபின் மக்காவில், மதீனாவில் எத்தனை வருடங்கள் இருந்தார்கள்? எத்தனை வயதில் மரணமானார்கள்?
12. நபி(ஸல்) அவர்களுக்கு ஐந்து பெயர்கள் உண்டு அவைகளில் முஹம்மது, அஹ்மத், மாஹீ, ஹாஷிர், மற்றொரு பெயர் என்ன?
13. இறைவனின் ஒளியை மூஸா(அலை) அவர்கள் எந்த மலையில் கண்டார்கள்?
14. ஜிப்ரில் மற்றும் மிக்காயில்(அலை) அவர்கள் இருவரும் நபி(ஸல்) அவர்களுக்கு எந்தப் போரில் துணைநின்று உதவி புரிந்தார்கள்?
15. ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால், அவர் எவர்களுடன் சேர்ந்து வாழட்டும்! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
16. ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால், அவர் இதன் பக்கம் செல்லவே மாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
17. பானங்கள் குடிக்கும் போது பாத்திரத்தில் முச்சுவிட இல்லாமல் அனுமதிக்கின்றதா?
18. குர்ஆனை ஒதுகின்ற மற்றும் ஒதாத மு.மின்களுக்கு உதாரணமாக நபி(ஸல்) அவர்கள் எதனை குறிப்பிட்டார்கள்?
19. மறுமையில் கேட்கப்படும் நான்கு கேள்விகளில் இரண்டினை குறிப்பிடவும்.
20. ஒருவர், ஒரு தீமையைப் பார்த்தால் மூன்று வழிகளில் தடுக்க இல்லாமல் கூறுகிறது அவை யாவை?

விதிமுறைகள்

1. இப்போட்டியில் கலந்து கொள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
 2. கொடுக்கப்பட்டுள்ள 20 கேள்விகளுக்கு அதிக பட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
 3. அதிகபட்ச மதிப்பெண்களை ஒன்றுக்கு மேற்பட்டோர் பெற்றிருந்தால் குலுக்கல் முறையில் பரிசுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
 4. விடைகளை தனித்தாளில் தெளிவாக கேள்வி எண் மற்றும் அதற்குரிய பதிலை எழுத வேண்டும்.
 5. விடைத்தாளை உறையிலிட்டு ஸனாய்யியா இஸ்லாமிய அழைப்பகத்தில்(புதியது) நேரடியாகக் கொடுத்துவிடலாம். தபால் மூலம் அனுப்புவோர்
- Mr. K.L.M. Ibrahim(Madani), Tamil Division,
P.O.Box-32628,Jeddah-21438**
- அல்லது suvanam@gmail.com என்கிற முகவரிக்கு **பிரதி** மாதம் 29-அல்லது 30 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
6. நீங்கள் அனுப்பும் உறையில் உங்கள் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை மறவாமல் குறிப்பிடவும்.
 7. பரிசு பெற்றவர்கள் விபரம் மற்றும் விடைகள் ஒரு மாதம் விட்டு அடுத்த மாத இதழில் வெளிவரும்.
 8. ஆசிரியர் முடிவே இறுதியானது.

அறிவுப் போட்டி - 3:2 க்கான விடைகள்

1. அப்துல்லாஹ் இப்னு உபை
2. ஷவ்வால், ஆறு நோன்புகள்
3. சுவர்க்கம் செல்லும் வழியை
4. வலப்பக்கத்தை
5. ஹிஜ்ரி 3
6. மினா
7. ஜமரத்துல் அகபாவிற்கு 7 கற்கள் எரிதல் குர்பானி கொடுத்தல் மொட்டையடித்தல்
8. லுஹர் மற்றும் அஸர்
9. தமத்துவ, கிரான் மற்றும் இப்ராத்
10. அல்லாஹ் அக்பர்
11. மதீனாவில் அபயம் பெறும்
12. மர்யம்(அலை)
13. 13ஆம் ஆண்டு
14. ஜைத் இப்னு ஹாரிதா
15. ஆஸ்திரேலியா
16. ஜக்கரியா(அலை)
17. பேரித்தம்பழத் துண்டை கொடுத்து
18. சிக்குன் குனியா
19. அர்ரஹ்மான், அர்ரஹீம், அர்ரஹீம், அல்கபூர், அல்ரஸாக்
20. அலி(ரலி)

அறிவுப் போட்டி - 3:2 க்கான பரிசு பெற்றவர்கள் : G.சீர் அஷ்ரஹ்

பரிசு பெற்றவர் அஷ்ரஹ். இப்ராஹீம் மதீன் அவர்களைத் தொடர்பு கொண்டு பரிசை பெற்றுக்கொள்ளவும் - (050 6625229).